

ஒப்புதல் கடிதம்

தேதி:

வாடிக்கையாளர் பெயர்-

முகவரி-

அன்புடையீர் /மேடம்,

விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் இடமிருந்து கடன் / கடன் வசதிக்காக உங்கள் நிதி உதவி விண்ணப்பம் #_ஐ தயவுசெய்து பார்க்கவும். “மணிவியூ” மூலம் செய்யப்பட்ட உங்கள் விண்ணப்பத்திற்கு ரூ. _____/- தொகையை நாங்கள் அனுமதித்துள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நிதி உதவியை நிர்வகிக்கும் பரந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு.

01.	கடன் தொகை	₹
02.	வருடாந்த வட்டி வீதம் % (ஆண்டு)	
03.	கடன் காலம் (மாதங்கள்)	
04.	நோக்கம்	
05.	செயல்முறை கட்டணம்	₹
06.	பட்டுவாடா தொகை	வாடிக்கையாளருக்கு மாற்றத்தக்க தொகை* - ₹ /-
07.	நிலுவை / கட்டணங்கள்	தினசரி அடிப்படையில் கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் ஆண்டுக்கு 24%, பொருந்தக்கூடிய வரிகளுடன் சேர்த்து (ஏதேனும் இருந்தால்)
08.	லாக்-இன் காலம்	18 மாதங்கள் வரையிலான கடன் காலத்திற்கு 6 மாதங்கள் லாக்-இன் காலம், 18 மாதங்களுக்கும் அதிகமான கடன் காலத்திற்கு 12 மாதங்கள் லாக்-இன் காலம்
09.	பவுன்ஸ் கட்டணங்கள்	ஒவ்வொரு பவுன்ஸ் செய்யப்பட்ட பணம்செலுத்தலிலும் நிலுவையில் உள்ள -இஎம்ஐ) தொகையில் ₹ 500 சேர்க்கப்படும்,இது உங்கள் வங்கி விதிக்கும் பவுன்ஸ் கட்டணங்களுக்கு கூடுதலாகும்
10.	EMI(இ. எம். ஐ) தொகை	₹
11.	EMI(இ. எம். ஐ) தேதி	

* பட்டுவாடா தேதியைப் பொறுத்து, காப்பீட்டு பிரீமியம் கட்டணங்கள் காரணமாக வாடிக்கையாளருக்கு மாற்றத்தக்க தொகை குறைக்கப்படலாம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

1. வாடிக்கையாளர் தனக்கு ஆங்கில மொழி புரிகிறது என்றும் இந்த ஒப்புதல் கடிதத்தின் விதிமுறைகளை தெளிவாகப் புரிந்துகொண்டதாகவும் அறிவிக்கிறார்.
2. இந்த சலுகை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 வேலை நாட்கள் வரை செல்லுபடியாகும்.

இந்த கடனுக்கு ஏற்புடைய கட்டணங்கள் மற்றும் விலக்குகள் விண்ணப்ப படிவம் மற்றும் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமான அபாயங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு கருத்தில் கொள்ளப்படும் அணுகுமுறை / காரணிகள்:

- a) சுயவிவரம், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சந்தை நற்பெயர்.
- b) கடன் வரலாறு மற்றும் உறவின் காலம்.
- c) ஒட்டுமொத்த வாடிக்கையாளர் மகசூல், எதிர்கால திறன், பணப்புழக்கங்கள் மற்றும் பிற நிதி உறுதிப்பாடுகளின் அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் திறன்.
- d) தொடர்புடைய வாடிக்கையாளர் பிரிவில் வட்டி, தவருகை ஆபத்து.
- e) ஆர்பி ஐ வழிகாட்டுதல்கள், பிற சட்டங்கள் அல்லது தேவையான பட்சத்தில், வேறு ஏதேனும் காரணிகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கருதப்படும்.
- f) மற்றவை (ஏதேனும் இருந்தால்)

வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்கு கருத்தில் கொள்ளப்பட்ட காரணிகள் நிறுவனத்தின் வட்டி விகிதக் கொள்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன, அவற்றை இங்கே அணுகலாம் - <https://whizdmfinance.com/interest-rate-policy>

பட்டுவாடா அட்டவணை, வட்டி விகிதங்கள், சேவைக் கட்டணங்கள், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் போன்றவை உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் கடன் பெறுபவருக்கு தெரிவிக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

எஸ்எம்ஏ மற்றும் NPA என்பிஏ வகைப்பாட்டின் எடுத்துக்காட்டு பின்வரும் இணைப்பில் அணுகலாம் - <https://whizdmfinance.com/customer-education-literature>

விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்
இது கணினியில் உருவாக்கப்பட்ட கடிதம் மற்றும் எந்த கையொப்பமும் தேவையில்லை.

விஸ்டம் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்
இது கணினியில் உருவாக்கப்பட்ட கடிதம் மற்றும் எந்த கையொப்பமும் தேவையில்லை.